

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்

மட்டம் II பரீட்சை - 2026 சனவரி

(203) வணிகச் சட்டம்

(Business Law)

2026-02-07

பிற்பகல்

[01.45 - 05.00]

- பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் (கவனமாக வாசிக்கவும்):

- (1) அனுமதிக்கப்பட்ட காலம் : வாசிப்புக்கு : 15 நிமிடங்கள்
விடையெழுத : 03 மணித்தியாலங்கள் பக்கங்கள் : 08
வினாக்கள் : 07
- (2) சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.
- (3) வழங்கப்பட்டுள்ள விடைப் புத்தகத்தில் நீங்கள் விண்ணப்பித்த மொழி மூலத்திலேயே விடைகள் எழுதப்படல் வேண்டும்.
- (4) ஏதாவது எடுகோள்களை நீங்கள் மேற்கொண்டிருப்பின் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
- (5) செயல் வினைச் சொற்களின் செவ்வை நிரல் அவற்றின் வரைவிலக்கணங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது. நோக்கச் சோதனை வினாக்கள் தவிர்ந்த ஏனைய ஒவ்வொரு வினாவும் ஒரு செயல் வினைச் சொல்லை கொண்டுள்ளது. பரீட்சார்த்திகள் செயல் வினைச் சொல் செவ்வை நிரலில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
- (6) 100 புள்ளிகள்

பகுதி A

நோக்கச் சோதனை வினாக்கள் (OTQs)

(மொத்தம் 25 புள்ளிகள்)

வினா 01

இல. 1.1 தொடக்கம் 1.6 வரையான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க. தெரிவு செய்யப்பட்ட விடையின் இலக்கத்தை அதற்குரிய வினா இலக்கத்துடன் உமது விடைப் புத்தகத்தில் எழுதுக.

1.1 இலங்கையில் உள்ள எஞ்சிய (residuary) சட்டம் :

- (1) ஆங்கிலச் சட்டம்
- (2) தேசவழமைச் சட்டம்.
- (3) கண்டியன் சட்டம்
- (4) ரோமன் டச்சர் சட்டம்.

1.2 பின்வருவனவற்றுள் இலங்கையிலுள்ள விசேட சட்டமொன்றாக அமையாது எது?

- (1) கண்டியச் சட்டம்
- (2) முஸ்லிம் சட்டம்
- (3) ஆங்கிலச் சட்டம்
- (4) தேசவழமைச் சட்டம்

1.3 பின்வருவனவற்றில் 1927 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தால் மாற்றத்தகு சாதனமாக இனங்காணப்படாது எது?

- (1) வாக்குறுதிச் சீட்டு
- (2) மாற்றுண்டியல்
- (3) காசோலை
- (4) பங்குச் சான்றிதழ்.

1.4 கப்பலை வாடகைக்கு அமர்த்தும் எந்தவொரு ஒப்பந்தத்தின்படியும், பொருள்கள் அனுப்பப்படுவதற்காக ஒரு கப்பலில் ஏற்றப்படும்போது, போக்குவரத்திற்காக கப்பலால் பொருள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொண்டு, கப்பல் உரிமையாளரால் வழங்கப்படும் ஆவணம் :

- (1) வார்நாமம் (2) விலைப்பட்டியல் (3) நாணயக்கடிதம் (4) மாற்றுண்டியல்

1.5 மேனுகா என்பவர் இரண்டு BYD கார்களுக்குச் சொந்தக்காரர் ஆவார். அவர் 123697 என்ற எஞ்சின் இலக்கம் கொண்ட கறுப்பு நிறக் காரை மேகா என்பவருக்கு விற்பனை செய்ய இணங்கியுள்ளார்.

பொருள்கள் விற்பனைக் கட்டளைச் சட்டத்திற்கு இணங்க, இந்த ஒப்பந்தத்தின் விடயப்பொருள் (subject matter):

- (1) பொதுப் பொருள் (public good) (2) குறிப்பான பொருள் (specific good)
(3) எதிர்காலப் பொருள் (future good) (4) அருவப் பொருள் (intangible good).

1.6 பின்வருவனவற்றில் மாற்றத்தகு சாதனத்தின் ஒரு பண்பாக (characteristic) அமைவது எது?

- (1) இதனை எளிதாக மாற்ற முடியாது.
(2) புதிதாக வைத்திருப்பவருக்கு சட்ட உரிமைகளை வழங்கி, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாற்ற முடியும்.
(3) செல்லுபடியாகும் வகையிலான ஒரு வழக்கறிஞரின் கையொப்பத்துடன், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்படலாம்.
(4) இதனை அரசாங்கத்தில் பதிவு செய்தல் வேண்டும். (02 புள்ளிகள் வீதம், 12 புள்ளிகள்)

இல. 1.7 தொடக்கம் 1.9 வரையான பின்வரும் ஒவ்வொரு கூற்றும் சரியானதா அல்லது தவறானதா என்பதைக் குறிப்பிடுக. தெரிவு செய்யப்பட்ட விடையை (சரியானது / தவறானது) உமது விடைப்புத்தகத்தில் வினா இலக்கத்தைக் குறிப்பிட்டு அதன் எதிரே எழுதுக..

1.7 சர்வதேச வர்த்தகத்தில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு காசோலைகளைப் பயன்படுத்த முடியும்.

1.8 பொருள்களின் வணிகத் தரம் (merchantable quality) என்பது பொருள்கள் அதன் பயன்பாட்டு நோக்கத்திற்கு நியாயமானளவு பொருத்தமாக இருப்பதைக் குறிக்கிறது.

1.9 பரிமாற்றப் பெறுமதியின்றி, உண்டியலை வைத்திருக்கும் ஒரு நபரை பெறுமதியின்றி வைத்திருப்பவராக அடையாளங் காணலாம். (01 புள்ளி வீதம், 03 புள்ளிகள்)

இல. 1.10 தொடக்கம் 1.14 வரையான வினாக்களுக்கான குறுகிய விடைகளை, உங்களுடைய விடைப் புத்தகத்தில் உரிய வினா இலக்கத்தைக் குறிப்பிட்டு அதன் எதிரே எழுதவும்.

1.10 பிணையங்கள் மற்றும் பரிமாற்ற ஆணைக்குழுவின் இரண்டு (02) தொழிற்பாடுகளைக் (functions) குறிப்பிடுக.

1.11 சர்வதேச வர்த்தகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய இரண்டு (02) பிரதான முறைகளைக் குறிப்பிடுக.

1.12 காசோலைகள் தொடர்பில் வங்கிகளின் இரண்டு (02) பொறுப்புகளைக் குறிப்பிடுக.

1.13 பொருள்கள் விற்பனைச் சட்டத்தின் கீழ், பொருள்களுக்கு எதிராக விலைசெலுத்தாத விற்பனையாளர் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய இரண்டு (02) பரிகாரங்களைக் (remedies) குறிப்பிடுக.

1.14 இலங்கையில் உள்ள நிதிப் புலனாய்வு அலகின் (Financial Intelligence Unit) இரண்டு (02) தொழிற்பாடுகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள் வீதம், 10 புள்ளிகள்)
(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி A முடிவு

பகுதி B

(மொத்தம் 50 புள்ளிகள்)

வினா 02

பெர்னாண்டோ என்பவர் தனது காரை வரையறுக்கப்பட்ட XYZ காப்புறுதி நிறுவனத்தில் 2024 சனவரியில் காப்புறுதி செய்துள்ளார். 2024 மார்ச் இல், அவர் தனது காரை தனது மருமகனான தில்ஷான் என்பவருக்கு மாற்றத் தீர்மானித்தார். தில்ஷான் தற்போதுதான் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுள்ளார். உரிமையின் முறைப்படியான மாற்றமானது 2024 ஏப்ரல் 01 இல் இடம்பெற்றது. தில்ஷான் 2024 ஏப்ரல் 03 ஆந் திகதியிலிருந்து காரைப் பயன்படுத்தத் தொடங்கினார். 2024 ஏப்ரல் 08 இல், கார் விபத்திற்குள்ளாகியதுடன், குறிப்பிடத்தக்க சேதங்களுக்கும் உள்ளானது. வரையறுக்கப்பட்ட XYZ காப்புறுதி நிறுவனம் காப்புறுதிக் கொள்கையின் கீழ் பெர்னாண்டோவுக்கு நட்ட ஈட்டைச் செலுத்தியது. எவ்வாறாயினும், விபத்து ஏற்பட்ட வேளையில் காரானது தில்ஷானுக்கு ஏற்கனவே மாற்றப்பட்டிருந்ததை காப்புறுதி நிறுவனம் பின்னர் அறிந்து கொண்டது. வரையறுக்கப்பட்ட XYZ காப்புறுதி நிறுவனம் தற்போது, காப்புறுதிக் கொள்கையின் கீழ் பெர்னாண்டோவுக்குச் செய்யப்பட்ட தமது கொடுப்பனவைத் திரும்பப் பெறக் கோரிக்கையிடுவது தொடர்பான சாத்தியக்கூறை ஆராய்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

(a) காப்புறுதிக் கொள்கையின் கீழ் அவர்கள் செலுத்திய கொடுப்பனவை திரும்பப் பெறுவதற்கு வரையறுக்கப்பட்ட XYZ காப்புறுதி நிறுவனம் கோரிக்கையிட முடியுமா என்பதை விபரிக்குக.

(06 புள்ளிகள்)

(b) காப்புறுதியில் உள்ள “இழப்பீட்டுக் கோட்பாட்டை (Principle of Indemnity)” விபரிக்குக.

(04 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 03

(a) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டம் 2003 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இது நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையை நிறுவிடுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

(i) நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் இரண்டு (02) நோக்கங்களைக் (objectives) குறிப்பிடுக. (04 புள்ளிகள்)

(ii) நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் இரண்டு (02) கடமைகளைக் (duties) குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(b) புலமைச் சொத்து என்பது புத்தாக்கங்கள், எழுத்தறிவு மற்றும் கலைப் படைப்புகள், வடிவமைப்புகள், குறியீடுகள், வணிகத்தில் பயன்படுத்தப்படும் படங்கள் போன்ற மனதின் உருவாக்கங்களைக் குறிக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது :

2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்கப் புலமைச் சொத்துச் சட்டத்தின் இரண்டு (02) பிரதான நோக்கங்களைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 04

குமார என்பவர் கொழும்பில் ஓர் ஆடை வணிகத்தை நடத்துகிறார். அவர் இரண்டு மாதங்களுக்கு வெளிநாடு செல்லவிருந்ததால் அக்காலப்பகுதியில் வணிகத்தின் நாளாந்தச் செயற்பாடுகளை முகாமை செய்வதற்காக தனது நண்பரான **நிமால்** என்பவரை அவரது முகவராக நியமித்தார். **குமார**, ஒரு மாதத்திற்கு ரூ. 500,000/- வரையான மூலப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கும் ஊழியர்களை முகாமை செய்வதற்கும் **நிமாலுக்கு** ஆலோசனை வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், வாடிக்கையாளர் களுடன் விலைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி அவர் குறிப்பாக எதனையும் குறிப்பிடவில்லை.

குமார இல்லாத சந்தர்ப்பத்தில் பல வழக்கமான வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் தொகையளவு ஓடர்களுக்கு கோரிக்கை விடுத்து **நிமாலை** அணுகியிருந்தனர். வணிகத்தில் இது ஒரு பொதுவான நடைமுறை என்பதை **நிமால்** அறிந்திருந்தார். எனவே, அவர் வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு 15% தள்ளுபடி விலையில் ரூ. 2 மில்லியன் பெறுமதியான பொருள்களை விற்பனை செய்தார். மேலும், களஞ்சியத்தின் காற்று பதனமாக்கி முறைமை செயலிழந்த போது, ஆடை இருப்புகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க, **நிமால்** உடனடியாக வரையறுக்கப்பட்ட ABC கம்பனியை அழைத்து, ரூ. 150,000/- செலவழித்து பழுதுபார்ப்பை மேற்கொண்டார். இருப்பினும் அத்தகைய செலவுகளைச் செய்வதற்கு அவருக்கு வெளிப்படையான அதிகாரம் இல்லை.

திரும்பி வந்ததும், **குமார** இந்தப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்தார். வாடிக்கையாளர்கள் தங்கள் ஓடர்களை வழங்குமாறு கோருகின்ற அதே வேளை ABC கம்பனியும் தாம் மேற்கொண்ட பழுதுபார்ப்புச் சேவைகளுக்கான கொடுப்பனவைச் செலுத்துமாறு கோருகிறது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) பொருள்களை விற்பனை செய்யவும் வாடிக்கையாளர்களுடன் தள்ளுபடி விலைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் நிமால் உட்கிடையான அதிகாரத்தைக் (implied authority) கொண்டுள்ளாரா என்பதை ஆராய்க. (05 புள்ளிகள்)
- (b) வரையறுக்கப்பட்ட ABC கம்பனியிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிமால் எடுத்த தீர்மானம் பொருத்தமானதா மற்றும் அவருடைய கடமையின் கீழ் வருகிறதா என்பதை விபரிக்குக. (05 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 05

இலங்கையில் உள்ள அமைப்புகள் விதிகள் என்பது ஒரு சட்டபூர்வ ஆவணமாகும். 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் கம்பனி ஒன்று பதிவு செய்யப்படும்போது இது அவசியமானதாகும்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) அமைப்புகள் விதிகளின் மூன்று (03) பிரதான உள்ளடக்கங்களைக் (key contents) குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (b) 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒரு பணிப்பாளராக இருப்பதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய நான்கு (04) தகைமைகளைப் (qualifications) பட்டியலிடுக. (04 புள்ளிகள்)
- (c) ஒரு கம்பனியின் பணிப்பாளர் பதவி எவ்வாறு வறிதாகின்றது (vacated) என்பதற்கான மூன்று (03) காரணங்களைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 06

பிரியங்கா என்பவர் ஒரு மென்பொருள் விருத்தியாளர் ஆவார். இவர் ஒரு வருட உடன்படிக்கை ஒன்றின் கீழ், வரையறுக்கப்பட்ட டெக்ஸொப்த் (தனியார்) கம்பனியில் பணி புரிகிறார். அவர் கம்பனியால் வழங்கப்பட்ட உபகரணம் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தி, திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான நாட்கள் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை கம்பனியின் அலுவலகத்தில் பணி புரிகிறார். அவருடைய மேற்பார்வையாளரான ரவி, அவருக்கான நாளாந்தப் பணிகளை ஒதுக்குவதுடன், வழமையான சந்திப்புகள் ஊடாக அவருடைய முன்னேற்றத்தையும் கண்காணித்து, ஏதாவது குறியீட்டு மாற்றங்களுக்குத் தேவையான ஒப்புதல்களையும் வழங்குகிறார். பிரியங்கா EPF மற்றும் ETF பங்களிப்புகளுடன் ரூ. 150,000/- மாதாந்த சம்பளத்தைப் பெறுகிறார். எவ்வாறாயினும், அவருடைய ஒப்பந்தம் அவர் ஒரு “சுயாதீன ஒப்பந்ததாரர்” எனக் கூறுகிறது. மேலும் அவர் எப்போதாவது வார இறுதி நாட்களில் வேறு சேவைநாடுநர்களுக்கான சிறியளவு சுயாதீன செயற்றிட்டங்களையும் மேற்கொள்கிறார்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) தொழிற் சட்டத்திலுள்ள பொருத்தமான சோதனைகளின் கீழ் பிரியங்கா ஓர் “ஊழியராகவா” அல்லது “ஒரு சுயாதீன ஒப்பந்ததாரராகவா” வகைப்படுத்தப்பட்டுவார் என்பதை விபரிக்குக. (04 புள்ளிகள்)
- (b) 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் (ETF) கீழ் ஊழியர்கள் நன்மைகளைக் கோர முடியுமான மூன்று (03) சந்தர்ப்பங்களைக் (instances) குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (c) 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஊழியர்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, தொழில் முடிவுறுத்தலின் கீழ் உள்ளடக்கப்படாத ஊழியர்களின் மூன்று (03) வகைகளைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி B முடிவு

பகுதி C

(மொத்தம் 25 புள்ளிகள்)

வினா 07

- (A) ருவான் என்பவர் நுவரெலியாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளர் ஆவார். அவர் தனது வணிகச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 500 kg பிரீமியம் இலங்கைத் தேயிலையை விற்பனை செய்யத் தீர்மானித்தார். அவர் கொழும்பில் வசிக்கின்ற அவரது வழக்கமான கொள்வனவாளரான மகேஷ் இற்கு கிலோகிராமொன்று ரூ.1,500/- விலையில் பிரீமியம் இலங்கைத் தேயிலையை விற்பனை செய்யும் நோக்கில், திங்கட்கிழமை எழுத்துபூர்வமான கொடைமுனைவு (offer) ஒன்றைத் தயாரித்தார். இந்தக் கொடைமுனைவு வெள்ளிக்கிழமை வரை வலுவிலிருந்தது. (valid). எவ்வாறாயினும், ருவான் தனது மேசை இலாச்சியில் வைத்த அந்தக் கடிதத்தை அனுப்புவதற்கு மறந்துவிட்டார்.

செவ்வாய்க்கிழமை, மகேஷ் வழக்கமான பரிசீலனைக்காக ருவானின் தேயிலைத் தோட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர்களுக்கிடையிலான உரையாடலின்போது, கிலோகிராமொன்று ரூ.1,500/- விலையில் 500 kg தேயிலையை விற்பதற்கு ருவான் திட்டமிட்டிருப்பதை அவருடைய நண்பர் சில்வாவிடமிருந்து அறிந்து கெண்டதை மகேஷ் குறிப்பிட்டிருந்தார். அந்த விலையில் தேயிலையைக் கொள்வனவு செய்ய தான் ஆர்வமாக உள்ளதாகவும் இந்த வாய்ப்பினால் அவர் உற்சாகமடைந்துள்ளதாகவும் மகேஷ் தெரிவித்தார். ருவானின் கருத்தைக் கேட்டதன் பின்னர் உடனடியாகவே மகேஷ், ருவானின் கொடைமுனைவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து, தேவையான ஆவணங்களைத் தயாரிக்குமாறு ருவானைக் கேட்டுக் கொண்டார். தனது கொடைமுனைவு நோக்கம் பற்றி மகேஷ் அறிந்துகொட்டது பற்றி ருவான் வியப்படைந்துள்ளார்.

புதன்கிழமை, தனது தவறை உணர்ந்த ருவான் இறுதியாக கொழும்பில் உள்ள மகேஷின் அலுவலகத்திற்கு எழுத்துபூர்வ கொடைமுனைவுக் கடிதத்தை தபாலில் இட்டார். அக்கடிதம் வியாழக்கிழமை காலையில் மகேஷ் இற்குக் கிடைத்தது. கவனமாக ஆராய்ந்ததன் பின்னர், மகேஷ் ருவானின் கொடைமுனைவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கிலோகிராமொன்று ரூ. 1,500/- விலையில் 500 kg பிரீமியம் இலங்கைத் தேயிலையைக் கொள்வனவு செய்வதாகவும் தெரிவித்து, ஏற்பனவுக் கடிதமொன்றை மகேஷ் எழுதினார். மகேஷ் அந்த ஏற்பனவுக் கடிதத்தை கொழும்பு தபால்

அலுவலகத்தில் இருந்து வியாழக்கிழமை தபாலில் இட்டார். அதே வேளை, வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு, மற்றுமொரு கொள்வனவாளரிடமிருந்து மிகவும் கவர்ச்சிகரமான கொடைமுனைவு ஒன்று ருவானுக்குக் கிடைத்திருந்தது. அதில் அவர் கிலோகிராம் ஒன்றிற்கு ரூ.1,800/- ஐச் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ருவான் இந்தக் கொடைமுனைவை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாகவே கொடைமுனைவை இரத்துச் செய்யும் (revocation) கடிதத்தை மகேஷ் இற்கு காலை 10.00 மணியளவில் தபாலில் இட்டார். மகேஷ் இன் ஏற்பனவுக் கடிதம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ருவானுக்குக் கிடைத்தது. அதே வேளை ருவானின் இரத்துச்செய்தல் தொடர்பான கடிதம் சனிக்கிழமை காலையில் மகேஷ் இற்குக் கிடைத்திருந்தது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) ருவான் மற்றும் மகேஷ் இற்கிடையில் செவ்வாய்க்கிழமை வலிதான ஒப்பந்தமொன்று உருவாகியதா என்பதை விபரிக்குக. (06 புள்ளிகள்)
- (b) மகேஷ், ருவானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை ஆராய்க. (05 புள்ளிகள்)
- (c) வலிதான ஒப்பந்தம் ஒன்றின் இரண்டு (02) மூலகங்களை (elements) விபரிக்குக. (04 புள்ளிகள்)

(B) நிமால் என்பவர் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு எதிரில் தொலைத்தொடர்புகள் நிலையம் ஒன்றை நடத்துகிறார். சிறிய மொபைல் உபகரணக் கடையொன்றை நடத்திவரும் சுனில் என்பவரிடமிருந்து ஏற்கனவே பயன்படுத்திய மடிக்கணினி ஒன்றை நிமால் தனது கடைக்காகக் கொள்வனவு செய்தார். அந்த மடிக்கணினியின் முழு உடைமையாளர் தானே என சுனில், நிமாலுக்கு உறுதியளித்திருந்தார். எவ்வாறாயினும், ஒரு வாரத்தின் பின்னர், அது பல்கலைக்கழகத்தின் கணினி ஆய்வுகூடத்திலிருந்து திருடப்பட்டது என முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பொலிசார் அந்த மடிக்கணினியைக் கைப்பற்றினர். நிமால் இந்த மடிக்கணினிக்கான முழு விலையையும் ஏற்கனவே செலுத்தியிருந்தார்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) மடிக்கணினியின் கொள்வனவு தொடர்பில் சுனிலுக்கு எதிராக நிமால் வெற்றிகரமான சட்ட நடவடிக்கையை எடுக்க முடியுமா என்பதை விபரிக்குக. (06 புள்ளிகள்)
- (b) பொருள்கள் விற்பனைச் சட்டம் தொடர்பான பின்வரும் பதங்களை விபரிக்குக :
 - (i) உறுதிப்படுத்தப்படாத பொருள்கள் (unascertained Goods)
 - (ii) எதிர்காலப் பொருள்கள் (future Goods) (04 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி C முடிவு

செயல் வினைச்சொல் செவ்வை நிரல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
அறிவு (1)	விடயங்களையும் அடிப்படை எண்ணக் கருக்களையும் ஞாபகப்படுத்தல்	வரைக (Draw)	வரைபடம் அல்லது வரிப்படமொன்றைச் சமர்ப்பித்தல்
		தொடர்புபடுத்துக (Relate)	தர்க்கரீதியாக அல்லது காரணரீதியாக தொடர்புகளைத் தாபித்தல்
		கூறுக/ குறிப்பிடுக(State)	திட்டவட்டமாக அல்லது தெளிவாக விபரங்களை வெளிப்படுத்தல்
		அடையாளங்காண்க / இனங்காண்க (Identify)	கருத்திற்கொண்ட பின்னர் ஏற்பிசைவு செய்தல், தாபித்தல் அல்லது தெரிவுசெய்தல்
		நிரற்படுத்துக / பட்டியலிடுக (List)	தொடர்புபட்ட உருப்படிகளை ஒன்றன்மீது ஒன்றாக எழுதுதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
முற்றடக்கம் (2)	யோசனைகள் மற்றும் தகவல்களை விபரித்தலும் தெளிவுபடுத்தலும்	ஏற்பிசைவு செய்க (Recognize)	அறிவு அல்லது சூழ்நிலை அனுபவத்தைப் பயன்படுத்தி செல்லுபடித்தன்மையை அல்லது அதன் இயலாமையைக் காட்டுதல்
		பொருள் விளக்குக / கருத்துக்கூறுக(Interpret)	விளங்கக்கூடிய அல்லது பரிச்சயமான பதங்களில் தெளிவுபடுத்தல்
		விளக்குக (Describe)	பிரதான அம்சங்களை எழுதுதலும் தொடர்பாடுதலும்
		விபரிக்குக (Explain)	உரிய விடயங்களைப் பயன்படுத்தி தெளிவான விவரணத்தை விபரமாகத் தெரிவித்தல்
		பொருள் வரையறை செய்க / வரைவிலக்கணப்படுத்துக(Define)	சரியான தன்மை, நோக்கு அல்லது பொருளைத் தருதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பிரயோகம் (3)	புதிய சூழ்நிலைகளில் அறிவைப் பயன்படுத்தலும் பின்பற்றலும்	கணக்கிணக்கம் செய்க / இணக்கம் செய்க(Reconcile)	வேறொன்றுடன் ஒத்திருப்பதை / பொருந்தியிருப்பதை ஒப்புவித்தல்
		வரைக (Graph)	வரைபுகள் மூலம் குறித்துக்காட்டுதல்
		மதிப்பிடுக (Assess)	பெறுமதி, தன்மை, இயலுமை அல்லது தரத்தினைத் தீர்மானித்தல்
		தீர்க்குக (Solve)	கணிப்பீடுகள் அல்லது விளக்கங்கள் ஊடாக தீர்வைக் கண்டுபிடித்தல்
		தயாரிக்குக (Prepare)	குறித்த நோக்கத்திற்காக உரிய முறையில் தயார்படுத்தல்
		எடுத்துக்காட்டுடன் விவரிக்குக (Demonstrate)	உதாரணங்களுடன் நிறுவுதல் அல்லது வெளிக்காட்டல்
		கணிக்குக / கணிப்பிடுக (Calculate)	கணிதரீதியான கணிப்பீட்டுடன் கண்டறிதல் அல்லது கணித்தல்
		பிரயோகிக்குக (Apply)	நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பகுப்பாய்வு (4)	யோசனைகளுக் கிடையிலான தொடர்புகளை எழுதுதலும் பிரசினங்களைத் தீர்த்தலும்	தொடர்பாடுக(Communicate)	தகவல்களைப் பகிர்தல் அல்லது பரிமாறுதல்
		கருக்கமாகக் குறிப்பிடுக(Outline)	முக்கிய அம்சங்களின் தொகுப்பினைத் தருதல்
		வேறுபடுத்துக (Contrast)	வேறுபாடுகளைக் காட்டுவதற்காக ஆய்வுசெய்தல்
		ஒப்பிடுக (Compare)	ஒற்றுமைகளை அறிவதற்காக ஆய்வுசெய்தல்
		கலந்தாய்வு செய்க / ஆராய்க (Discuss)	விவாதிப்புகள் மூலம் விபரமாக ஆய்வுசெய்தல்
		வித்தியாசப்படுத்துக / வகையிடுக (Differentiate)	சிலவற்றை வேறுபடுத்துகின்ற வித்தியாசங்களைக் காட்டுதல்